

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, NOVEMBER 22, 1901.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."]

TAKE notice, that unless within three months from the 8th day of November, 1901, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Special Officer appointed under section 28 of "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900," at his office at Galle and make claim to the said lands or any of them or to some interest therein :

Such Special Officer, in pursuance of the powers vested in him by the said Ordinances, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. G. FRASER,
Special Officer.

Description of Lands referred to.

The following lots, situated in the village of Watukolakanda in the Gangaboda pattu of the Matara District, in the Southern Province, as described in the annexed certified tracings :—

Lot.	Preliminary plan 5,020. Name of Land.	Extent.		
		A.	R.	P.
V 568 ...	Medahena	...	15	0 6
10548 ...	Doralugahahena, Kapundolahena, Dehigahahena	...	71	0 20
B 569 ...	Hewagewattehena or Delgahawattehena	...	19	2 7
10546 ...	Allisagehena, Gallendahena, Kekiriwarahena, and Tundolahena	...	40	3 20
			146	2 3

appearing in P. P. 5,020; and bounded on the north by Dehigahahenakoratuwa claimed by Hewakankanange Babappu (P. P. 5,020 / J 568), Dehigahahenadeniya claimed by Gamachige Luvishamy and others (5,020 / K 568 and L 568), Mimanakoladeniya claimed by Hewakankanange Don Siman and others (5,020 / R 568), Medaduwa (5,020 / S 568) claimed by Ratnayaka Patiranange Don Andiris, Medapahaladeniya (5,020 / T 568) claimed by Hewakankanange Don Siman and others, Medapahaladeniyagalagawakella (5,020 / V 568) belonging to Gamachige Luvishamy and others, Pahaladeniyakoratuwa (5,020 / Z 568) belonging to Hewakankanange Don Siman and others, Medapahaladeniyapahalakella (5,020 / A 569) belonging to Hewakankanange Don Siman and others, Hewagewatta or Delgahawatta (5,020 / Q 568 and W 568) belonging to Carolis Siriwardena, Dikdeniyapahalakella (5,020 / J 568) belonging to Ratnayakapatiranange Don Andiris and others, Dikdeniyeatmaga (5,020 / 10,547) belonging to Crown, Kekiriwarakanattahena (5,020 / F 568) encroached by Gamachige Luvishamy, Kekiriwarakanattahena sold by Crown to ditto (T. P. 160,318), Galagawadeniya (5,020 / T 567) belonging to Hewakankanange Kostanhamy and others, Galagawadeniyapahalakella (5,020 / Y 567) belonging to Hewakankanange Babappu and others; on the east by the Gonawaladola, the Watawala-aredola alias Watarakaela; on the south by the Watawala-aredola alias Watarakaela; on the west by the village limit of Aparekka, Mimanakoladeniyakele (5,020 / 10,549) belonging to Crown, Dehigahahenakele belonging to Crown.

විෂි 1901 ක්වූ නොවැම්බු මස 8 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළතදී මෙහි පහත දක්වන ඉඩම් විලට නොහොත් ඉන් එකකට නොහොත් වැඩිහණනකට යම් අයිතිවාසිකමක් තිබෙන යම් අයෙක් ඇත්නම් ඒ අය විසින් මුඩුබිම් සමබනව විෂි 1897, 1899 සහ 1900 ආඥාපනත්වල 28 වෙනි වගන්තියේ ප්‍රකාරයට පත්කරණු ලැබූ විශේෂ මහත්ඥවරයානන්තාන්තේගේ ගාල්ලේ කන්තෝරු වේදී උත්තාන්තේගේ ඉදිරිපිටට ඇවත් පෙතිසිට එකී ඉඩම්වලට නොහොත් ඊට ඇති යම් කොටසකට කිසි අයිතිවාසිකමක් පෙන්වාසිවිත්ව නොයෙදුනොත්, එකී විශේෂ මහත්ඥවරයානන්තාන්තේගේ ඉහත කී ආඥාපනත්වලින් ලැබී තිබෙන බලවල ප්‍රකාරයට, අයිතිවාසිකම් නොකියාපු එකී ඉඩම් එක්කෝ එකීන් අයිතිවාසිකමක් ගණනැරදක්වත්ව නොයෙදුන සෑම ඉඩම් රජසත්තක ඉඩම් හැටියට උත්තාන්තේගේ අත්පත ඇති ලියවිල්ලකින් උත්තාන්තේ විසින් ප්‍රකාශකරණ බව මෙහිින් දැන ගතයුතුයි.

ජේ. ඒ. ෆ්‍රේසර්,
විශේෂ මහත්ඥවරයානන්තාන්තේගේ.

சொல்லப்பட்ட காணிகளின் விவரம்.

தென் மாராணத்தின் மாத்தறை டிஸ்கிரிப்சனில் கங்கபொடபத்துவையைச்சேர்ந்த வத்து கொலகந்த என்னும் கிராமத்திலுள்ள இதுதன் கீழ் சொல்லப்படும் காணித்துண்டுகள், அதாவது இத்தோடணைத்துக் குறிக்கப்பட்ட உறுதிப்படுத்திய டாப்புசளில் விவரிக்கப்பட்டிருக்கின்றன :—


I.

பிரதமபடத்து இலக்கம் 5,020.

தண்டு.	காணியினது பெயர்.	விசாலம். ஏ. தூ. ப.
V 568	... மெதகேன	15 0 6
10548	... தொரலுகககேன, கெபுன்தொலகேன, தெகிக ககேன	71 0 20
B 569	... ஹேவாகே வத்தேகேன அல்லது தெல்காவத் தேகேன	19 2 7
10546	... அள்ளிசாகேகேன, கள்ளெந்தேகேன, கெக்கிரி வறுகேன, துன்தொலகேன	40 3 20
		<hr/> 146 2 3

எல்லை, வடக்கு-வேறவாகன்கானன்கே பபப்பு உரித்துபேசும் தெகிகாகேனேகொரொட்ட
வெ ($\frac{P.P. 5,020}{J 568}$), கமாச்சிகே லுவிஸகாமியும் சிலபேர்களும் உரித்துபேசும் தெகிகாகேனேதெனிய
($\frac{5,020}{K 568, L 568}$), ஏவாகன்கானன்கே தொன் சிமனும் சிலபேர்களும் உரித்துபேசும் மிமனதொல
தெனிய ($\frac{5,020}{R 568}$), மத்தனயக பத்திரானகே தொன் அந்திரிஸ உரித்துபேசும் மெததுவ ($\frac{5,020}{S 568}$), ஏ
வாகன்கானன்கே தொன் சிமனும் சிலபேர்களும் உரித்துபேசும் மெதபாலதெனிய ($\frac{5,020}{T 568}$), கமா
ச்சிகே லுவிஸகாமியும் சிலபேர்களுக்குமுடைய மெதபாலதெனியேகலகாவாகேள்ள ($\frac{5,020}{V 568}$), ஏ
வாகன்கானன்கே தொன் சிமனும் சிலபேர்களுக்குமுடைய பாலதெனியகொரொட்டவெ ($\frac{5,020}{Z 568}$), ஏ
வாகன்கானன்கே தொன் சிமனும் சிலபேர்களுக்குமுடைய மெதபாலதெனியபாலகேல்ல
($\frac{5,020}{A 569}$), கரேளிஸ சிரிவர்தனுடைய வேறவாகேவத்த அல்லது தெல்காவத்த ($\frac{5,020}{Q 568, W 568}$), மத்
தனயகபத்திரானகே தொன் அந்திரிசும் சிலபேர்களுக்குமுடைய திக்தெனியேபாலகேல்ல ($\frac{5,020}{J 568}$),
அரசாட்சிக்குள்ள திக்தெனியேஅம்மக ($\frac{5,020}{10,547}$), கமாச்சிகே லுவிஸகாமி எல்லைதாண்டிபோனதும்
கெகிரிவறுகனத்தேகேன ($\frac{5,020}{F 568}$) மேற்சொல்லியவனுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும்
கெகிரிவறுகனத்தேகேன (T. P. 160,318), யேவாகன்கானன்கே கொஸதன்காமியும் சிலபேர்களு
க்குமுடைய கலகாவாதெனிய ($\frac{5,020}{I 567}$), யேவாகன்கானன்கே பபபுவும் சிலபேர்களுக்குமுடைய க
லகாவாதெனியேபாலகேள்ள ($\frac{5,020}{Y 567}$); கிழக்கு-கோனவலதொல, வட்டவலஆரேதொல அல்ல
து வட்டாக்களல; தெற்கு-வட்டவலஆரேதொல அல்லது வட்டாக்களல; மேற்கு-அப்பரெக்
குடைய எல்லை, அரசாட்சிக்குள்ள மிமனகொலதெனியேகெலே ($\frac{5,020}{10,549}$), அரசாட்சிக்குள்ள தெ
கிகாகேனேகெலே.

[For Tracing see page 4.]



Situation: Watakolakanda village in Gangaboda pattu.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
V 568 ...	Medahena	15 0 6
10548 ...	Doralugahahena, Kapundolahena, Dehigahahena	71 0 20
B 569 ...	Hewagewattehena or Delgahawattehena	19 2 7
10546 ...	Allisagehena, Galindahena, Kekiriwalahena, Thondollahena	40 3 20

Surveyor-General's Office,
Colombo, February 25, 1901.P. D. WARREN,
for Surveyor-General.

II.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
R 566 ...	Patinagodahena	6 3 10
S 566 ...	Do.	3 0 20
		<u>9 3 30</u>

on P. P. 5,020; and bounded on the north by Patinagodahena claimed by Don Carolis Siriwardena ($\frac{5,020}{N 566}$), Patinagodawatta claimed by ditto ($\frac{5,020}{P 566}$); on the east by Kongahawattahena *alias* Alutdeniya-atmaga sold by Crown to ditto (T. P. 183,991), Kongahawattahena *alias* Himbotuwelkanatta sold by Crown to ditto (T. P. 169,361), Kongahamaditta claimed by ditto ($\frac{5,020}{S 566}$), Kongahawattahena *alias* Alutdeniya-atmaga *alias* Himbotuwelkanatta belonging to Crown the Puwakgaha-ara; on the south by Walgamayahenakele belonging to Crown, the Nanudola; on the west by Patinigodahena claimed by Don Carolis Siriwardane and others ($\frac{5,020}{N 566}$).

P. P. 5,020 සිතියම්පත්‍රයේ අඩංගුව.

බිම්බවිවිස.	ඉඩමේ නම.	භිම්බතරම. අ. රූ. ප.
R 566 ...	පතිනගොඩගේන	6 3 10
S 566 ...	එම	3 0 20
		<u>9 3 30</u>


මට මාසිම්—උතුරට දෙයින් කරෝලිස් සිරිවඩින විසින් අසිතිවාසිකම් කියන පතිනගොඩ ගේනද ($\frac{5,020}{N 566}$), එම අස විසින් අසිතිවාසිකම් කියන පතිනගොඩ වත්තද ($\frac{5,020}{P 566}$); නැගෙනහිරට එම අසට ආණ්ඩුව විසින් විකුනාපු කෝන්ගහ වත්තේ ගේන නොගොත් අළුත්දෙවියේ අත්මද (T. P. 183,991), එම අසට ආණ්ඩුව විසින් විකුනාපු කෝන්ගහවත්තේ ගේන නොගොත් හිමිබුටුවැල් කනත්තද (T. P. 169,361), එම අස විසින් අසිතිවාසිකම් කියන කෝන්ගහ මඩිත්තද ($\frac{5,020}{S 566}$), රජ සත්තක කෝන්ගහවත්ත ගේන නොගොත් අළුත්දෙවියේ අත්ම නොගොත් හිමිබුටුවැල් කනත්තද, පුවක්ගහආරද; දකුණට රජසත්තක වල්ගමියා ගේනේ කැලේද, නානුදෙලද; බස්නාහිරට දෙයින් කරෝලිස් සිරිවඩින සහ තවත් අසවළුන් විසින් අසිතිවාසිකම් කියන පතිනගොඩ ගේනද ($\frac{5,020}{N 566}$).

පிரාමපදාත්ත ඉලක්කම් 5,020.

නැණි.	කාණියිනු පෙයර්.	විසාලම. අ. රූ. ප.
R 566 ...	පත්තිනුකොට්ටේන	6 3 10
S 566 ...	ඉඩ	3 0 20
		<u>9 3 30</u>

ඒල්ල, වැට්ටු—දොරේ කරෝලිස් සිරිවඩින විසින් අසිතිවාසිකම් කියන පතිනගොඩ ගේනද ($\frac{5,020}{N 566}$), මෙර්සෝලියවත්ත විසින් අසිතිවාසිකම් කියන පතිනගොඩ වත්තද ($\frac{5,020}{P 566}$); කිට්ටු—මෙර්සෝලියවත්ත ක්‍රම අරාජාදියාරාල් විකුණුවූයේ කෝන්ගහවත්තේ ගේන නොගොත් අළුත්දෙවියේ අත්මද (T. P. 183,991), මෙර්සෝලියවත්ත ක්‍රම අරාජාදියාරාල් විකුණුවූයේ කෝන්ගහවත්තේ ගේන නොගොත් හිමිබුටුවැල් කනත්තද (T. P. 169,361), මෙර්සෝලියවත්ත විසින් අසිතිවාසිකම් කියන කෝන්ගහ මඩිත්තද ($\frac{5,020}{S 566}$), රජ සත්තක කෝන්ගහවත්ත ගේන නොගොත් අළුත්දෙවියේ අත්ම නොගොත් හිමිබුටුවැල් කනත්තද, පුවක්ගහආරද; දකුණට රජසත්තක වල්ගමියා ගේනේ කැලේද, නානුදෙලද; බස්නාහිරට දෙයින් කරෝලිස් සිරිවඩින සහ තවත් අසවළුන් විසින් අසිතිවාසිකම් කියන පතිනගොඩ ගේනද ($\frac{5,020}{N 566}$).

தெனியே அத்தமக அல்லது சும்பட்டு வெல்கனத்த, புவக்கர் ஆர் ; தெற்கு-அரசாட்சிக்குள்ள வல கமயாகேனகெலெ, நானுதொல ; மேற்கு-தொன் கரேவிஸ சிரிவர்தனும் சிலயோகரும் உரி த்துபேசும் பத்தினுகொடகேன (5,020 / N 566).



Situation : Watakolakanda village in Gangaboda pattu.

Lot.	Name of Land.	Extent.
		A. R. P.
R 566	Patinagodahena	6 3 10
S 566	Do.	3 0 20
		<hr/>
		9 3 30

Surveyor-General's Office,
Colombo, April 4, 1901.

P. D. WARREN,
for Surveyor-General.


III.

Lot.	Name of Land.	Extent.
		A. R. P.
10543	Dehigahahena and Medahenakele	12 3 10
J	Dehigahahenakoratuwa	2 0 38
		<hr/>
		15 0 8

on P. P. 5,020; and bounded on the north by Millagahahena sold by Crown to Don Carolis Siriwardena (T. P. 169,364 and 169,365), Delgahawatta ($\frac{5,020}{Y 566}$) belonging to Ratnayaka Patiranage Don Andiris, Kajjugahawatta *alias* Delgahakoratuwa ($\frac{5,020}{W 567}$) belonging to Hewakankanange Don Siman and others, Kajjugahawatta belonging to Hewakankanange Kottan and others; on the east by Pissugewatta ($\frac{5,020}{F 567}$) belonging to Hewakankanange Babappu and others, Mahawatta *alias* Mediyagahawatta ($\frac{5,020}{Z 567}$) belonging to Hewakankanange Kostanhmy and others, Arambewatta *alias* Mahawatta ($\frac{5,020}{A 568}$) belonging to Hewakankanange Babappu and others, Kongahawatta *alias* Gorokgahawatta ($\frac{5,020}{G 63}$) belonging to Hewakankanange Kostanhmy and others; on the south by Dehigahahenedeniya ($\frac{5,020}{K 568 \text{ and } L 568}$) belonging to Hewakankanange Babappu and others; on the west by Uda-aparekkekelle belonging to Crown, Medahenakele belonging to Crown, Ittabatehena *alias* Itayahena belonging to Crown, Puwakgahahenedeniya ($\frac{5,020}{X 566}$) belonging to Ratnayaka Patiranage Don Andiris.

P. P. 5,020 கீழ்க்கண்டவற்றின் அடிப்படையில்.

நிலைக்கிரமம்.	ஒயிதெய் தலை.	நிலைக்கிரமம்.
		ஏ. ரு. ப.
10543	... டெஹிஹனகேன சக மீடகேனின் கார்ட்டு	12 3 10
J	... டெஹிஹனகேன கார்ட்டு	2 0 38
		<hr/>
		15 0 8



Situation : Watakolakanda village in Gangaboda pattu.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
10543	Dehigahahena and Medahenakele	12 3 10
J 568	Dehigahahenakoratuwa	2 0 38
		<hr/>
		15 0 8

Surveyor-General's Office,
Colombo, February 25, 1901.

P. D. WARREN,
for Surveyor-General.

IV.

Preliminary plan 5,020.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
567 1/4	Suddrastakagahahena	4 0 8

on P. P. 5,020; and bounded on the north by the Suddrastakagahahenedola, Bogahahena belonging to Crown, Suddrastakagahadeniya ($\frac{5,020}{E 567}$) belonging to Hewakankanange Kottanhmy and others; on the east by Polkoratuwagawawattadolahena claimed by Hewakankanange Kottanhmy and others; on the south by the Gansabhawa road; on the west by Palamagawadeniyakoratuwa ($\frac{5,020}{P 567 1/4}$) claimed by Hewakankanange Babappu and others, Ihalamulanekumbura belonging to Mimanage Punchibaba and others.

P. P. 5,020 සිතියමට පනුයේ අඩගවූ.

බිම්කවර්පය.	ඉඩමේ නම.	භිම්තරම.
567 1/4	සුද්ද්‍රස්තකගහ හේන	අ. රූ. ප. 4 0 8


මට මාසිමි—උතුරට සුද්ද්‍රස්තකගහ හේනේ දෙලද, රජසන්තක බෝගහහේනද, හේවාකන් කානන්ගෙසි කොස්තන්හාමිට සහ තවත් අසවළුන්ට අයිති සුද්ද්‍රස්තකගහ දෙකියද ($\frac{5,020}{E 567}$);

நடுநெடுவரை ஷேலாக்காண்காண்கை கைக்காண்காணி சக நவந் டயலிவந் விசின் டிசினிலாசிககி
கிசன பைல்கொரபுலலாலா லநந டேலே ஷேலாடி ; டகநலவ டந்ஷலால பாரடி ; லிசினாடுரவ ஷேலா
காண்காண்கை லலாடிசபு சக நவந் டயலிவந். விசின் டிசினிலாசிககி கிசன பாலுமலாலா டேலிசெ
கொரபுலடி ($\frac{5,020}{P 567\frac{1}{2}}$), தீமலகை பூந்விவலவ சக நவந் டயலிவந் டிசினி டகலுலுலேவ் ககநுரடி.

பிரதமபடத்து இலக்கம் 5,020.

தண்டி	காணியினது பெயர்.	விசாலம்.
567½ ...	சுத்தராஸட்டக்காகைன ...	ஏ. றா. ப. ... 4 0 8

எல்லை, வடக்கு-சுத்தராஸட்டக்காகைனேதொல, அராசாட்சிக்குள்ள போகாகைன, யேவா
கன்காண்கை கொத்தாந்காமியும் சிலபேர்களுக்குமுடைய சுத்தராஸட்டக்காகைனிய ($\frac{5,020}{E 567}$),
கிழக்கு-யேவாகன்காண்கை கொத்தாந்காமியும் சிலபேர்களும் உரித்துபேசும் பொல்கொரபுலடி
லவகாவாவததேதொலேசைன ; தெற்கு-கன்காண்கை றேட்டு ; மேற்கு-யேவாகன்காண்கை பபம்
புலும் சிலபேர்களும் உரித்துபேசும் பாலமகாவாதெனியேகொரபுலடி ($\frac{5,020}{P 567\frac{1}{2}}$), மிமனகை புலு
சி பபாவும் சிலபேர்களுக்குமுடைய இலகமுளனேகும்புர.



Situation : Watakolakanda village in Gangaboda pattu.

Lot.	Name of Land.	Extent.
P 567½ ...	Suddiathagahahena ...	A. R. P. ... 4 0 8

Surveyor-General's Office,
Colombo, February 25, 1901.

P. D. WARREN,
for Surveyor-General.